



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எட்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை-600 018. தொலைபேசி எண்.24347590

ஆணை நாள் 10.11.2020

முன்னிலை

**திரு.ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 7733/விசாரணை/E/2019

திரு.ஜெ.சகுந்தலா

.. மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்/நிர்வாக அலுவலர்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம்.

.. பொது அதிகார அமைப்பு

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (Lockdown) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாததால் இன்று (10.11.2020) முற்பகலில் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மேல்முறையீட்டாளர் திருமதி.ஜெ.சகுந்தலா சார்பாக அவரது கணவர் திரு.சந்திரகாந்த். மற்றும் திருமதி.மீரா, பொதுத் தகவல் அலுவலர்/நிர்வாக அலுவலர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், திருவண்ணாமலை மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் 15.04.2019 தேதியிட்டு திருவண்ணாமலை துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், அலுவலக ஆணை எண்.1/ஆ2/2019 நாள் 22.02.2019 நாளிட்ட அலுவலக ஆணையின் மூலமாக மின்னஞ்சலில் அனுப்பப்படும் கடிதங்கள் ஏற்கப்படாது என தெரிவித்துள்ளது எந்த அரசாணையின்படி பிறப்பிக்கப்பட்டது, அந்த அரசாணையின் நகல், சமர்ப்பிக்கப்படும் மனுக்கள், கடிதங்கள், தபால் மற்றும் நேரில் தான் வழங்க வேண்டும் என எந்த அரசாணை குறிப்பிட்டுள்ளது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மட்டும் தான் உடன் வைத்துக் கொள்ள எந்த அரசாணை அல்லது அரசு விதியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது என்பதன் நகல், ஒலி/ஒளி பதிவு செய்யவும் ஊடகத்துறையை அனுமதிக்கவும், எந்த விதியில் இடம் இல்லை என்பதற்கான விதியின் நகல் ஆகியவற்றை தகவலாக வழங்கக் கோரியுள்ளார். தகவல் கிடைக்கப் பெறாததால் மேல்முறையீட்டாளர் 27.05.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவினை

மேல்முறையீட்டு அலுவலருக்கு தாக்கல் செய்துள்ளார். பொதுத் தகவல் அலுவலர் 15.04.2019 தேதியிட்ட கடிதத்தில் தகவல்கள் வழங்க மறுத்துள்ளதாக தெரிவித்து, மேல்முறையீட்டாளர் 30.07.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான தனது இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (10.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

3. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் தொலைபேசியில் வாயிலாக ஆஜராகி, தான் 15.04.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரிய தகவல்களுக்கு பொதுத் தகவல் அலுவலர் 15.04.2019 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக தகவல்களை வழங்க மறுத்துள்ளதாக தெரிவித்து, தான் கோரிய தகவலை வழங்கிட பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடுமாறு ஆணையத்தை கோரினார். இதனை ஆணையம் பதிவு செய்கின்றது.

4. இது குறித்து இன்றைய விசாரணையில் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு ஆஜரான பொதுத் தகவல் அலுவலரிடம் வினவியபோது, மேல்முறையீட்டாளருக்கு 15.04.2019 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக வழங்கப்பட்ட தகவல்கள் உரிய தகவல்கள் அல்ல எனக் கருதும்பட்சத்தில், விடுபட்ட தகவல்களை வழங்கிட காலஅவகாசம் அளிக்கக் கோரினார். பொதுத் தகவல் அலுவலரின் வாதுரையை இவ்வாணையம் பதிவு செய்து, விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது:-

இன்றைய விசாரணையின்போது ஏற்பளிப்பு செய்தவாறு இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள், மேல்முறையீட்டாளர் 15.04.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரியுள்ள தகவல்களை, சட்டப்பிரிவு 2(r) மற்றும் 8(i)(i)-க்கு உட்பட்டு, மேல்முறையீட்டாளருக்கு சட்டப்பிரிவு 7(6)-ன்படி கட்டணமின்றி ஒப்புக்கொண்ட அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் அனுப்பி வைத்து, அவர் அதனை பெற்று ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கொண்ட அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவலின் நகலை இணைத்து ஒரு அறிக்கையாக இவ்வாணை கிடைக்கப் பெற்ற 21 தினங்களுக்குள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து, இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகிறது.

ஓம்-ச.செல்வராஜ்,
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 7733/விசாரணை/E/2019

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/நிர்வாக அலுவலர்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம்.

திருமதி.ஜெ.சகுந்தலா,

383, ஓம் சக்தி நகர்,

வேங்கிகால்,

திருவண்ணாமலை-606 604.